

குறித்த உத்தியோகஸ்தராக தம்மில் சொல்லப்பட்ட கட்டளைச்சட்டங்களினால் தனக்குக் கொடுத்திருக்கும் தத்துவங்களைக்கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரித்தைப்பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதனமென்ற வெளியரங்கப்படுத்துவார்.

ஜே. ஜி. பெரேஸர்.
குறிப்பான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.


ஊவா மாகாணத்தின் யட்டிகிந்தை பகுதியில் கும்பல்வெலக் கோறையைச்சேர்ந்த ஹல்பீப எனலும் கிராமத்திலுள்ள இதன் கீழ் சொல்லப்படும் காணித்துண்டுகள், அக்தாவது இத்தோடணத்துக் குறிக்கப்பட்டு உறுதிப்படுத்திய டாப்பில் விவரிக்கப்பட்டிருக்கின்றன :-

I.

பிரதமபட்டத்து இலக்கம் 36.

துண்டு.	காணியினது பெயர்	விசாலம்.
		ஏ. ஈ. ப.
140	பகலகும்புரேகேன	4 2 17

எல்லை, வடக்கு-திசாநாயக்க முதியான்சலாகே ஹீன்முதியன்சேயும் சிலபேர்களும் உரித்துபேசும் ஹப்புகாவத்தி, தொன் கொஸதன் வெத்தசங்கவும் சிலபேர்களும் உரித்துப்பேசும் கொடபிட்டவத்த, பி. டபிள்யு. டி. பன்கலோ பூமி (P.P. 2,332), வடலையிலிருந்து வண்டாரவெலக்கு போகும் பெரியரோட்டு; கிழக்கும் தெற்கும்-கும்பல்வெலைய; மேற்கு-திசாநாயக்க முதியன்சலாகே வண்டாரமெனிக்காவும் சிலபேர்களும் உரித்துபேசும் பிட்டிக்கின் தேவத்த.



Scale of 8 Chains to an Inch.

Situation : Halpe village in Yatikinda division of Kumbalwela korale.

Preliminary plan 36.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
140	Pahalakumburehena	4 2 17

Sheet M¹²₂₂₋₃₀

Surveyor-General's Office,
Colombo, November 28, 1902.

P. D. WARREN,
Assistant Surveyor-General.

II.

Preliminary plan 36.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
111	Badalarawehena	0 3 13

and bounded as follows: on the north by Kudugalapatana belonging to Crown; on the east by the Radige-ela; on the south by Uda-arawa claimed by Kumbalwela Hela Halpe Puchi Banda and others; on the west by the Badalarawe-ela.

இல் சிவியை 36.


விவரிப்பீய.	ஒடுகிற-தது.	கிணதரம்.
		ஏ. ரு. ப.
111	வெல்புறவெலேயை	0 3 13

இவ் மூலம்—புறவெல ருபுசுநகை அழிகலபநகை; காவலுரூரவ ருபுசு புரூடி; அதுவெல அழிகல் வெல கெல கல்சே புசுவெலவெல-ககை நவன் ஈயவெல் விசின் அகிவிவாசிகை கிசகை புவெலவெல; வெலவெல-புவெலவெல புரூடி.

1,410

பிரதமபடத்து இலக்கம் 36. விசாலம்.
 துண்டு. காணியினது பெயர். ஏ. அ. ப.
 111 ... வடல்அறுவேகேன ... 0 3 13

எல்லை, வடக்கு-அரசாட்சிக்குள்ள குடுகலப்பத்தன; கிழக்கு-றதிகேள; தெற்கு-கும்பல்வெலஹை ஹல்ப்பே புஞ்சிவண்டாவும் சிலபேர்களும் உரித்துபேசும் உடஅறுவ; மேற்கு-வடல்அறுவேள.



Scale of 8 Chains to an Inch.
 Situation : Halpe village in Yatikinda division of Kumbalwela korale.
 Preliminary plan 36.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
111	Badalarawehena	0 3 13

Sheet M₂₁¹²-29

Surveyor-General's Office,
 Colombo, November 28, 1902.

P. D WARREN,
 Assistant Surveyor-General.

III.
 Preliminary plan 36.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
101	Medipida	0 2 13

and bounded as follows : on the north, east, south and west by the Peerpandowe-oya.

இல் சிவியல் 36.


விவகாரம்.	ஒவ்வொரு பகுதி.	ஏ. ரு. ப.
101	மேடிபிட்ட	0 2 13

மேடிபிட்ட—புறநடு, கிழக்கு, தெற்கு, மேற்கு, மேற்கும்-பிரப்பன்சோவேளையால்.

பிரதமபடத்து இலக்கம் 36.

துண்டு.	காணியினது பெயர்.	விசாலம். ஏ. அ. ப.
101	மேடிபிட்ட	0 2 13

எல்லை, வடக்கும் கிழக்கும் தெற்கும் மேற்கும்-பிரப்பன்சோவேளையால்.



Scale of 8 Chains to an Inch.
 Situation : Halpe village in Yatikinda division of Kumbalwela korale.
 Preliminary plan 36.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
101	Medipida	0 2 13

Sheet M₂₁¹²-29

Surveyor-General's Office,
 Colombo, November 28, 1902.

P. D. WARREN,
 Assistant Surveyor-General.

IV.
Preliminary plan 36.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
103	Yatitepuwehena	0 2 25

and bounded as follow : on the north by the ela ; on the east by Ambagasketiyekumbura sold by Crown (T.P. 59,718); on the south by the Peerpandowe-oya ; on the west by Yammanearawa claimed by Yahalemaditte Vihare.


මුල් සිතියම 36.

බිම්කට්ටිය.	ඉඩමේ නම.	විම්තරම. අ. රූ. ප.
103	යටිතෙපුවේහෙන	0 2 25

මීට මාසිම—උතුරට ඇලද; නැගෙනහිරට ආණ්ඩුව විසින් විකුනාපු අඹනස්කැටියේ කුඹුරද (T.P. 59,718); දකුණට පීර්පන්දෙවේ මයද; බස්නාහිරට සහලේමසින්ගේ විහාරේ විසින් අසිතිවාසි මම් කියන ගම්මානේ අතවද.

කුණ.	පිරිකපටත්තු මූලස්ථම් 36. කාණියිනතු පෙයාර්.	විෂාලය අ. රූ. ප.
103	පට්ඨත්තේපුවේහෙන	0 2 25

ආම්බ, වැට්ටු-ආල, සිමුණු-අරසාට්ඨිපාරාච්ච වීර්කපට්ඨිඉරුමුමු අම්පකුණ්දෙට්ඨිපෙයාරුමුපුර (T.P. 59,718); පෙර්පු-පිරිපන්දෙවේ මය; මෙර්පු-පකලෙමඨිත්තේ විහාරේ උරුමුපෙයාරුමු පම්මානේ අතව.



Scale of 8 Chains to an Inch.

Situation : Halpe village in Yatikinda division of Kumbalwela korale.

Preliminary plan 36.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
103	Yatitepuwehena	0 2 25

Sheet M₂₁₋₂₉¹²

Surveyor-General's Office,
Colombo, November 28, 1902.

P. D. WARREN,
Assistant Surveyor-General.

V.
Preliminary plan 36.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
12	Ratu-ulpotehena	0 3 27

and bounded as follows : on the north by Ratu-ulpotehinnepatana belonging to Crown ; on the east by Ratu-ulpotekumbura claimed by Juan Appu and others ; on the south by Ratu-ulpotekumbura claimed by ditto ; on the west by Ratu-ulpotehinnepatana belonging to Crown.

මුල් සිතියම 36.

බිම්කට්ටිය.	ඉඩමේ නම.	විම්තරම. අ. රූ. ප.
12	රතුල්පොතේහෙන	0 3 27

මීට මාසිම—උතුරට රජසන්තක රතුල්පොතේහිනේ පතනද; නැගෙනහිරට පුවන්දප්පු සහ නවත් අසවල් විසින් අසිතිවාසිකම් කියන රතුල්පොතේ කුඹුරද; දකුණට එම අසවල් විසින් අසිතිවාසිකම් කියන රතුල්පොතේ කුඹුරද; බස්නාහිරට රජසන්තක රතුල්පොතේහිනේ පතනද.

பி. தமபட்டத்து இலக்கம் 36. விசாலம்.
 துண் 12. காணியினது பெயர். ஏ. ஊ. ப.
 12 ... ரதுஉலப்பொத்தேகேன ... 0 3 27

எல்லை, வடக்கு-அரசாட்சிக்குள்ள மத்துஉலப்பொத்தேவிண்ணேப்பத்தன; கிழக்கு-ஐயான அப்டுவம் சிலபேர்க
 னும் உரித்துபேசும் மத்துஉலப்பொத்தேகுப்புர; தெற்கு-மற்சொல்லியவர்கள் உரித்துபேசும் மத்துஉலப்பொத்தேகு
 புர; மேற்கு-அரசாட்சிக்குள்ள மத்துஉலப்பொத்தேவிண்ணேப்பத்தன.



Ratu-ulpotehinneputana
 Crown
 12
 Ratu-ulpotekumbura

Scale of 8 Chains to an Inch.

Situation : Halpe village in Yatikinda division of Kumbalwela korale.

Preliminary plan 36.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
12	Rutu-ulpotehena	0 3 27

Sheet M₂₀-28

Surveyor-General's Office,
 Colombo, November 28, 1902.

P. D. WARREN,
 Assistant Surveyor-General.

VI.

Preliminary plan 36.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
115	Totapolakumburehena	0 2 36

and bounded as follows : on the north by the high road from Badulla to Bandarawela, Deiyannewatta claimed by Kataragam Dewale ; on the east by the Kumbalwela-oya ; on the south by Deiyannewatta claimed by Kataragam Dewale ; on the west by the high road from Bandarawela to Badulla.

இலீ சிவிதம் 36.


நிலைப்பெயர்.	ஒடுகை விவரம்.	விவரம்.
115	தொட்டப்பொலகும்புரேகேன	0 2 36

தென் மூலம்—புறநாடு வட்டத்தின் கீழ் வந்தபுறநாடு என மறுபார்ப்பு, காரணம் தேவாலே உரித்துபேசும்
 அப்டுவம் சிலபேர்க னும் உரித்துபேசும் மத்துஉலப்பொத்தேகுப்புர; தெற்கு-மற்சொல்லியவர்கள் உரித்துபேசும் மத்துஉலப்பொத்தேகு
 புர; மேற்கு-அரசாட்சிக்குள்ள மத்துஉலப்பொத்தேவிண்ணேப்பத்தன.

பி. தமபட்டத்து இலக்கம் 36.

துண் 115.	காணியினது பெயர்.	விசாலம். ஏ. ஊ. ப.
115	தொட்டப்பொலகும்புரேகேன	0 2 36

எல்லை, வடக்கு-வதுவிலையிலிருந்து பண்டாரவெலைக்கு போகும் பெரிய ரோட்டு, கதறகம் தேவாலே உரித்துபேசும்
 தெய்யன்னேவத்த; கிழக்கு-கும்பலவலைய; தெற்கு-கதறகம் தேவாலே உரித்துபேசும் தெய்யன்னேவத்த; மேற்
 கு-பண்டாரவெலையிலிருந்து வதுவிலைக்கு போகும் பெரிய ரோட்டு.



Scale of 8 Chains to an Inch.

Situation : Halpe village in Yatikinda division of Kumbalwela korale.

Preliminary plan 36.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
115	Totapolakumburehena	0 2 36

Sheet M₂₁₋₂₉¹²

Surveyor-General's Office,
Colombo, November 28, 1902.

P. D. WARREN,
Assistant Surveyor-General.